



ஆசார்யர்களின் கர்ந்த முத்துக்கள்

தொகுத்தளிப்பவர் : கீ ப ரா வி

மலர் 1

இதழ் 49

3.12.2025



ஸ்ரீமதே வராஹ மஹாதேசிகாய நம:

உள்ளே....

படித்து
பின்பற்ற வேண்டிய
முத்துக்கள்
உபதேசங்கள்



முத்துக்கள்

சரீரத்திலிருந்து வேறுபட்டதான ஆத்மா என்று ஒன்று இருக்கிறது. அது நித்யமானது; புண்ய பாபங்கள் இவையிவை, ஆத்மா நற்கதிபெற நாம் திறமையானதொரு யுக்தியைக் கடைப் பிடித்தாக வேண்டும் - என்று இவற்றை உணராத மனிதன் ஆற்றிவு படைத்தவன் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்பட வேண்டும்!

ஒரு ஸ்ரீவைஷ்ணவன் நான்கு நூல்களைப் பயில வேண்டும் என்று நியதி.

அவையாவன:

1. ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம் - ஸ்ரீ தேசிகன் நாமெல்லோரும் உய்ய வேண்டுமென்று. தம் கடைசிக் காலத்தில் அருளிச் செய்துள்ள மாபெரும் நிதியாகிற மணிப்பிரவாளநூல்.
2. ஸ்ரீராமானுஜரின் ஸ்ரீ பாஷ்யம்; வ்யாஸரின் ப்ரஹ்ம ஸுத்திரங்களுக்கு உரை - வடமொழியில் உள்ளது. நமது, விசிஷ்டாத்வைத, ஸித்தாந்தத்தின் அடிப்படை.
3. பகவத்கீதைக்கு ஸ்ரீராமானுஜர் அருளிச் செய்த ஸ்ரீகீதா பாஷ்யம்; அதற்கு ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த தாத்பர்ய சந்த்ரிகை.
4. பகவத் விஷயம் இது நம்மாழ்வாரின் திருவாய் மொழிக்கு, ஸ்ரீராமானுஜரின் நியமனத்தின் பேரில், அவருடைய ஜ்ஞானபுத்ரன் என்ற ப்ரஸித்தி பெற்ற திருக்குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த வியாக்யானம்- திரு ஆறாயிரப்படி என்று அழைக்கப் படுவது - மணிப்ரவாளநடை.

இவை நாலும், "க்ரந்தசதுஷ்டயம்" என்று குறிப்பிடப்படுவ துண்டு. இவை எல்லாமே ஒரே குரலில் நம் ஸம்ப்ரதாயக் கொள்கையைப் பேசும்; முரண்பாடு எதுவுமில்லாமல். இதை "உபயவேதாந்த ஐககண்ட்யம்" என்று சொல்லுவர். இதுவும் ஒரு பெருமை, நமது ஸம்ப்ரதாயத்திற்கு, என்று வாசகர்கள் உணர வேண்டும்.

.....

ஆசார்ய பக்தி நித்யமும், நைமித்திகமும், காம்யமுமாகும். அதைச் செய்யாவிட்டால் குற்றமாவதால் அது நித்யமாகும். ப்ராயச்சித்தமாய் விதிக்கப்படுவதால் நைமித்திகமாகும். ஞானசம்பத்தைப் பெற சாதனமாயிருப்பதால் அது காம்யமாகும்.

அர்ஜுந ரதத்தில் பகவான் முன்னேயும், அர்ஜுனன் பின்னேயும் அமர்ந்திருந்தனர். முதற்பதமான ப்ரணவத்தில் பகவானைக் குறிக்கும் அகாரம் முன்பும், ஜீவனைக் குறிக்கும் மகாரம் பின்பும் உள்ளதை விளக்க இது உதாரணமாய் அமைந்துள்ளது. அகாரத்தால் கூறப்படும் எம் பெருமானுக்கே மகாரத்தால் கூறப்படும் ஜீவன் சேஷன் என்னும் பொருளை இது விளக்குகிறது. இந்த யோஜனையில் உகாரம் தேற்றப் பொருளைக் குறிக்கிறது. தண்டகாரண்யத்தில் எம்பெருமான் பிராட்டியோடும், இளையபெருமாளோடும் எழுந்தருளியது ப்ரணவத்திற்கு இரண்டாவது அர்த்தத்தை விளக்கும் உதாஹரணம்.

.....

அவைஷ்ணவன்

யார் வைஷ்ணவர் அல்ல? விஷ்ணுவை வணங்காதவன் வைஷ்ணவன் அல்ல. அன்று முதல் இன்று வரை பெரும்பாலும் எல்லாரும் விஷ்ணுவை வணங்குபவர்கள்தாம்!

ஆனால், அது மட்டும் போதாதாம்! ஸாஸ்த்ரம் சொல்லும் வசனங்களைப் பாருங்கள்!

1. பிறர் செழிப்பை பொறுக்க முடியாமல் யார் பொருமுகிறானோ, பிறரை நிந்தனை செய்கிறானோ, அவன் வைஷ்ணவன் அல்ல; அவனது மனதில் விஷ்ணு பகவான் இல்லை.
2. தன்னிடம் பணம் இருந்தும் ஏழைகளுக்கு தானம் செய்யாமல், இரந்த - வர்க்கு இல்லையே என்று நெடுஞ்சொல்லால் மறுக்கும் நீசன் வைஷ்ணவன் அல்ல. அவன் விஷ்ணுதர்மத்தை அறியாதவன்.
3. உற்றார், உறவினர், தாய், தந்தை, மனைவி, மக்கள், நபர் என எல்லாரிடமும் பணத்துக்காகவே பழகுபவன் யாரோ அவன் விஷ்ணுபக்தன் அல்ல; அவன் பணத்துக்கு பக்தன்.

4. தீய எண்ணம், தீய நட்பு, தீய நடத்தை கொண்டவன் வைஷ்ணவன் அல்ல. அவன் விஷ்ணுவை புரிந்து கொள்ளவே இல்லை.

5. வேதமும் ஸ்ம்ருதிகளும் எனது கட்டளையே; யார் அவற்றை மீறி நடக்கிறானோ, அவன் எனது பக்தனேயானாலும் வைஷ்ணவன் அல்ல. (பெருமான் வார்த்தை)

6. தன்னை வேறொரு பக்தன் நிந்தனை செய்தாலும், கோபித்தாலும், அடித்தாலும் அவனை வணங்க வேண்டும்; அப்படி வணங்காதவன் பாபி; தண்டனைக்கு உரியவன்; அவன் என்னைச் சேர்ந்த வைஷ்ணவன் அல்ல. (பெருமான் வார்த்தை)

7. இந்த உலகத்தைப் படைத்தவனும் காப்பவனும் விஷ்ணுதான் என்ற உண்மையை ஏற்காமல் வேறு கதை பேசுவன் வைஷ்ணவன் அல்ல.

8. வைதிக அனுஷ்டானங்களை விஷ்ணுவக்காக செய்யாமல் தற்பெருமைக்காக செய்பவன் வைஷ்ணவன் அல்ல.

9. விஷ்ணுவின் கருணையைப் புரிந்து கொள்ளாமல் தானே எல்லா செயலையும் சாதிப்பதாக நினைப்பவன் வைஷ்ணவன் அல்ல.

10. விஷ்ணுவிடம் நம்பிக்கை இல்லாமல் ஓயாமல் கவலைப்பட்டுக் கொண்டே காலம் கழிப்பவன் வைஷ்ணவன் அல்ல.

2. வி.பு. (3 - 7 - 14) : யமன், தன் கையில் பாசத்துடன் நிற்கும் தன் பணியாளனைப் பார்த்து அவனது செவியில் ரஹஸ்யமாய் "நான் ஸாதாரண ஜநங்களுக்குத்தான் ப்ரபுவாவேன்; விஷ்ணு பக்தர்களிடம் என் அதிகாரம் செல்லாது. ஆதலின் எம்பெருமானிடம் ப்ரபந்நர்கள் யாரோ, அவர்களை அணுகாது விலகிவிடு" என்று கூறினான்.

3. வங்கி. கா. (520) : தெரியாமலோ, தெரிந்தோ அபராதம் செய்து விட்டாலும், "பொறுத்துக் கொள்ள வேணும்" என்று ப்ரார்த்திப்பது ஒன்றே ப்ராயச்சித்தமாகும்.

2. ல. த. (17 - 91, 92) : அபராதம் நேர்ந்தால் உடனே ப்ராயச்சித்தம் செய்ய வேண்டும். மறுபடி பகவானைச் சரணமடைவதே இவ்விஷயத்தில் ப்ராயச்சித்தம். மோக்ஷத்திற்காக ப்ரபத்தி செய்த பிறகு கர்மயோகம் முதலியவற்றை உபாயமாகச் செய்தால் அதிலும் அபராதமாகும்.

कायेन वाचा मनसेन्द्रियैर्वा बुद्ध्यात्मना वा प्रकृतेस्वभावात् । करोमि यद्यत्
सकलं परस्मै नारायणायेति समर्पयामि ॥

மெய்யாலும், வாக்காலும், மனத்தாலும், புத்தி ஆத்மா இவைகளாலும்
ப்ரக்ருதியின் ஸ்பாவத்தாலும் செய்யப்படுபவை அனைத்தும் நாராயண
னுக்கு ஸமர்ப்பிக்கப்பட வேண்டியவைகளாகச் சொல்லப்பட்டன.

1. இதி.ஸமு.(31-170) : நாராயணனைப் புறக்கணிப்பவர்கள் நூறு
அச்வமேதங்கள், நூறு வாஜபேய யாகங்கள் செய்தாலும் நற்கதியைப்
பெறமாட்டார்கள்.

2. நாரதீயம் : விஷ்ணுபக்தரல்லாதவர்களை வணங்குவதாலும், பகவானை
அவமதிப்பதாலும், விஷ்ணுபக்தனைத் தூஷிப்பதாலும், உடனே
பதிதனாகிறான் (மேலுலகமில்லை). இதில் ஸந்தேஹமில்லை.

